



வினாக்கள் விடைகள்

குரல் 44

கார்த்திகை - 1993

அன்பளிப்பு ரூபா 5/-

விஜேதங்கா அரசின் கொள்கை தோற்கட்க்கப்படுவிட்டது

பூநகரி கூட்டுத்தளம் மீதான பெருந்தாக்குதலும் அதில் - புளிகள் இயக்கம் பெற்ற பெரு வெற்றியும் இனப்பிரச்சினை தொடர்பான விஜேதுங்கா அரசின் கொள்கையையும் - நடை முறையையும் கேளிக்கூத்தாக்கியுள்ளன. அத்துடன், பேரினவாதி களின் இராணுவ மமதைக்கும் பலத்த அடி விழுந்துள்ளது.

“இனப்பிரச்சினை என்ற ஒன்றில்லை; பயங்கரவாதப் பிரச்சினைதான் உண்டு” என்ற டி. பி. அரசின் அரசியல் நிலைப் பாடும் இராணுவ பலத்தின்மூலம்தான் தமிழர் பிரச்சினைக்கு முடிவுகாண வேண்டும் என்ற அதன் இராணுவ அனுகுழறை யும், இப்போது புஸ்வாணம் ஆகிவிட்டன.

யதார்த்தம் புரியாத பேரினவாதிகளும் - அதிகாரப்பகி
கொண்டலையும் அரசியல் - இராணுவத் தலைவர்களும் இந்தப்
புதிய பாடத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள மறுத்தாலும்,
2000 படையினரைக் கொண்டிருந்த பூநகரிக் கூட்டுத்தளம் புளி
களால் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வை ஆய்வு செய்யும் ஒரு
வர், புளிகள் இயக்கத்தை இராணுவர்தீயாகத் தோற்கடிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை எடுப்பது மட்டுமல்லாது, சிங்களப்
படை தோல்வியின் பாதையில் செல்லத் தொடங்கிவிட்டதா
என்ற சந்தேகத்தையும் வெளிப்படுத்துவார்.

புலிகள் இயக்கத்தின் பலத் திர தாகத்தையும் தவறாக வைத்து மக்களின் சுதந் எட்டபோட்ட சிங்களப் பேரில்

நாவாதத் தலைமை, 1994
முடிவுக்குள் “அனைத்தையும்
நசுக்கிவிடலாம்” என்று கருதி.
இரு நாசகாரத் திட்டத்தை
வரைந்து வைத்திருந்தது.

இந்த மழைக்காலம் முடிந்த தும் தொடங்க இருந்த அந்த நாசகாரத்திட்டத்தால் ‘என்ன நடக்குமோ?’ என்று தமிழ் மக்களிடம் குடிகொண்டிருந்த அச்சமும் - ஏக்கமும், பூநகரித் தாக்குதலைப் பின், சிங்கள கேசக்கிடம் குகழாறிவிட்டு.

பூநகரியில் கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாடங்களும், அங்கே படையினர் சந்தித்த பாரிய உயிரிழப்பும், ‘தவணை’ இரானுவ நடவடிக்கைகளும் புளி கள் வெளிப்படுத்திய போர்த் திறனும் இரானுவப் பிரக்ஞர் உள்ள அனைத்து சிங்களவர்

களையும் நிச்சயம் அச்சத்தில் ஆழ்த்தும். குறிப்பாக சிங்களப் படைவீரர்கள் மத்தியில் இது பெரிய குழப்பத்தை உண்டு பண்ணி, போரில் வெல்லவாம் என்ற நம்பிக்கையைக் கடுமையாகச் சிறைக்கவிடலாம்

இந்த நம்பிக்கைச் சிறைவு
சிங்கள இராணுவ இயந்தி
ரத்தை ஒட்டுமொத்தமாகப்
பாகிக்கலாம்.

இதே போன்றதொரு நம்
பிக்கைச் சிறைவுதான் 1988
ஆம் ஆண்டின் பிற்பகுதியில் -
'ஒப்பறேசன் செக்மேற்' நிற்குப்
யின்-இந்தியப்பகடக்கு ஏற்பட்ட
டிருந்ததை இங்கு ஞாபகம்
கொள்ளலாம்.

இருந்தாலும் சிங்களப் படை
வீரர்களை உற்சாகப்படுத்த

ଉଳିଗୋଟି

- * பூநக்கி தளம் மீது
டுலிகள் வீச்செப்பத
புயல்.
 - * ‘தவணை’ இராணுவ
நடவடிக்கைப்பும்
பேரராட்டத்தன
புதிய பரிமாணமும்.
 - * எனது மக்களின்
விழுதலைக்காக...
 - * விதைக்கப்பட்டது
வீரமும் தான்.
 - * காந்தறூபன்
அறிவுச்சோலை.
 - * தி. மு. க வீல் பிளவு:
இரு பிராமணியச் சதி
 - * வீட்டுக்கு வேலீ
அல்ல;
நாட்டுக்கு எல்லை
வேண்டும்.
 - * தமிழர் தீரநான்.



பூநகரியில் புலிகள்: எதிரியின் பாசறை எங்கே?.....
பிரபாகரன் பிள்ளைகள் அங்கே!

Digitized by Noolaham Foundation
noolaham.org aavanaham.org



★☆ தி. மு. கவில் பிளவு : ஒரு பிராமணியச்சுதீ

குலைஞர் கருணாநிதியின் தலைமைத்துவத்திற்கும் வை. கோபாலசாமியின் அனீயினர்க்கும் இடையில் இருந்து வந்த பின்கும், இழுதியில் வை. கோபாலசாமி கட்சியிலைந்து வெளியேற்றப்பட்ட நிகழ்வும் தி. மு. க. வினுள் நடந்த உட்கட்சிப் பிரச்சினை என்பதைவிட, அது திராவிட இயக்கத்தின் பலத்தைச் சிதைத் தெறியும் ஒரு சதி என்பதே உண்மையாகும்.

தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியம் பலமடைவதை விரும்பாத இந்தியப் பிராமணியமே இந்தச் சதியின் சூத்திரதாரிகளாகும்.

பிராமணியம் என்ற சொற் பதம் இந்திய ஆதிகக்சக்திகளையே குறிக்கின்றது.

தி. மு. கவின் உட்கட்சிப் பிரச்சினையைத் தனக்குச்சாதகமாக எடுத்துக்கொண்ட பிராமணியம், புளிகள் இயக்கத்தை அதற்குள் தொடர்புபடுத்தி ஒரு உணர்ச்சிப்புவான் சதி கார விளக்கத்தைக் கொடுத்து, தி. மு. கவைப் பிளவுபடுத்தியுள்ளது.

இந்தக் கட்சிப்பிளவால் தி. மு. கவின் எதிர்காலம் என்ன? வை. கோவின் நிலை என்ன என்பதைத் தெளிவாகக் கூறமுடியாவிட்டாலும், இந்தப் பிராமணியச் சதிக்குப்பவியாகிய கலைஞரின் விவேகமற்ற செயற்பாடுகள் உலகளாவிய

முந்தாரி....

நீளமான இராணுவ வேலியை யும் கொண்டதாக, இந்தக் கூட்டுத்தளம் அமைந்திருந்தது.

ஞானிமடத்திலிருந்த பெரிய கடற்படை முகாமுடன், மேலும் ஆறு இராணுவ முகாம்களை யும் அவற்றுடன் கூடிய பல மினிமுகாம்களையும் - நூற்றுக்கணக்கான காவல் அரண்களையும், இவை எல்லாவற்றையும் இணைத்த ஒரு நீண்ட இராணுவ வேலியையும் கொண்ட ஒரு பலமான தளமாக, பூநகரி கூட்டுத்தளம் விளங்கிவந்தது.

இந்தக் கூட்டுத்தளம் மாவீரர் நாளுக்கு முன்னர் புளிகளால் தாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை, சிங்களப் படைத் துறை ஏற்கெனவே வெளியிட

தாயில்....

“கொண்டு வாங்கக்கயா, எங்கட கையாலயே அவன வெட்டுறம்; கொல்லுறம்.” “கொண்டு வாங்கக்கயா, எங்கட கையாலயே அவன வெட்டுறம்; கொல்லுறம் அந்த முகால் பொறுப்பதிகாரி முகத்தில் புன்னகை. அது மீது வீர்கள் குருமாகவிருந்து. ஏனையோரிடம் கண்ணைக் காட்டினான் அவன். அவர்கள் ஷல்லியத்தைத் தொக்கி வந்தனர். கூடவே ஒரு தீர்த்தியும் கொண்டுவாப்பட்டது. “உம் வெட்டுங்க.... வில்லியத்தை வெட்டுற தெண்டு சொன்னீங்களே....? வெட்டுங்க.” தீவியாகி நிற்றனர் அனைவரும். இப்படியெநா நிலையை எவருமே எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்த்தை வீடு காட்டுமிராண்டியாக இருக்கிறானே இவன் என்று, ஆக்கரியத்துடன் விழித்துங்க நிற்றனர். இந்த தோட்டமே நிற்றுவிட்டு போல் இருந்தது. “உம் வெட்டுங்க....” அவர்களை நெருங்கினர் அவன..... முளையும் மனதும் ஒப்பாமலே ஒருவர் கத்தியை ஏற்கினார். ஏனையோரையும் வெட்டச் சொன்னான் அந்தப் படையத்திகாரி. வெட்டுவதா.... எதிரே கீட்பவன் மனிதன்... உயிரோடிருக்கிறான்..... துஷக்கிறான்.... அதுவும் அவர்களால் நேசிக்கப்பட்டவன்.

தி. மு. கவில் தமிழ்தேசியத்தைக் காயப்படுத்திவிட்டது என்பது, வெளிப்படையான உண்மை.

இந்த வகையில், உலகத் தமிழ் இனத்திற்கு ஒரு பெரும் அரசியற் துரோகத்தைக் கலைஞர் இழுத்துவள்ளார் என்ற குற்றச்சாட்டிலிருந்து அவர் தப்பிப்பது கடினம்.

பிராமணியத்தின் ஏகபோக பிரதிநிதியாகிய கொங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செயலி முந்தும் மத்தியில் வலுவிழும் தும்வரும் அதேவேளை, தமிழ்தேசியவாதத்தைப் பிரதி பலிக்கும் தி. மு. க. படிப்படி யாகப் பலம்பெற்ற வளர்ந்து வந்ததை, இந்தியப் பிராமணியத்தால் சகிக்கமுடியவில்லை.

புளிகள் இயக்கத்தின் வளர்ச்சியும், தி. மு. க. வின் எழுச்சியும் ஒன்றுசேர்ந்து இந்தியப் பேரரசைப் புற்று நோய்போல அரித்துவிடும் என்று, பிராமணியம் அஞ்சிகின்றது.

புளிகள் அழிக்க அல்லது பலவினப்படுத்த, இந்தியப் பிராமணியம் தன்னாலான அனைத்தையும் செய்துகொண்டிருக்கின்றது. ஆனாலும் பெரிதாக எந்தப்பலனும் அதற்குக் கிடைக்கவில்லை.

இந்த நிலையிலேயே தி. மு. கவின் தோன்றி விஸ்வரூபம் எடுத்த உட்கட்சிப்பிளவை சுதாக்கமாக்க கையால் கொண்ட பிராமணியம் அவமானப்படுத்தியுள்ளார். அத்துடன் தமிழிழ கேசியத்தையும் அவமானப்படுத்தியுள்ளார்.

கல்லில் இரண்டு மாங்காய் களை வீழ்த்தும் தந்திரோ பாயத்தைத் திட்டியது. தி. மு. கவைப் பிளவுபடுத்தவும், புளிகள் இயக்கத்தைக் களங்கப் படுத்தவும் அந்தச் சந்திரோ பாயத்தைப் பயன்படுத்தியது.

“கருணாநிதியைக் கொன்று கோபாலசாமியைத் தி. மு. கவின் தலைவராக்க புலிகள் திட்டமிட்டுள்ளனர்” என்ற புளியை - புனைக்கதையை - உளவு நிறுவனமான ‘ரோ’ வின் மிக முக்கிய அறிக்கை போல பாவனைசெய்த பிராமணியம், தனது சதிச்செயலில் சணிசமான வெற்றியையும் பெற்றுவிட்டது.

இந்தச் சதிவலைக்குள் வீழ்ந்த கலைஞர், தன் கண்ணைக் கானே குத்தியது போல தி. மு. கவிற்குள் நிரப்ப முடியாத விரிசலை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழ்நாட்டின் தமிழ்தேசியத்தை நசக்கி விடவே, பிராமணியம் குழ்ச்சி செய்தது.

ஆனால் வை. கோவின் அணியில்லாது பல வீணா மடைந்த தி. மு. கவுடன் கோர்தல் கூட்டுவைத்து தானும் தோற்க, கொங்கிரஸ் கட்சி ஒன்றும் முட்டாள்களின் கட்சியல்ல. அதைவிடுத்து கூட்டுக்கு ஆயத்கமாக இருக்கும் ஜெயலலிதாவுடன் இணைந்து ஆட்சியைப் பிடிக்கவே கொங்கிரஸ் முடிவெடுக்கும்.

அப்படியாயின், வை. கோபாலசாமி தில்லாத தி. மு. கவுடன் கூட்டுவைக்க தாம் தயார் என தமிழ்நாட்டு கொங்கிரஸ்கட்சியும் வேறுசில பிராமணியமுள்ளகளும் ஆசை காட்டியதன் மர்மம் என்ன?

வேறொன்றிற்குமல்ல, தி. மு. கவை இரண்டு துண்டுகளாக உடைத்து, மீண்டும் புத்துயிர் பெறுமுனையும் தமிழ்நாட்டின் தமிழ்தேசியத்தை நசக்கி விடவே, பிராமணியம் குழ்ச்சி செய்தது.

இந்தப் பிராமணியச் சுதாக்கும் தமிழிழ தேசியத்தைப் பாதித்துள்ளதா?

தமிழிழ தேசியம் எவர் மீதம் தங்கியாததால், பிராமணியத்தின் சதிச்செயலோ அல்லது கருணாநிதியின் துரோக அரசியலோ, ஈழத்தமிழர்களைப் பெரிதாகப் பாதிக்கப்போவதில்லை. ஆனாலும் தமிழ்நாட்டின் தேசியபலத்தைப் பிராமணியச் சதிக்கு திரையாக்கிச் சிதைத்தார் என்ற வரலாற்று அவப்பெயரை, கருணாநிதிசம்பாதித்துவிட்டார்.

1. தனது மகன் ஸ்டா வினை தனக்கு வாரி சாக உருவாக்கி விடுவது.

2. கொங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து, தமிழக ஆட்சியைப் பிடிப்பது.

தீபாவளியைக் கொண்டாடி வார்கள் என்ற செய்தியை அறிய, ரஞ்சன் விஜேரத்னால் இன்று உயிரோடில்லை!

பூநகரி கூட்டுத்தளச்சில் சிங்களப்படை சந்தித்த பேரி மூப்பு, சிங்கள மக்களை அதிச்சிக்கும் அச்சத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. அதே வேளை சிறைங்கா அரசுசீழும் படைத் துறைத் தலைமைதீரும் சிங்கள மக்கள் கோபமடைந்துள்ளனர்.

“வருகின்ற ஜனவரிக்குள் மார்ச்சுக்குள் எல்லாம் முடிந்து விடும்; புளிகள் அழிக்கப்பட்டு விடுவர்” என்ற எதிர்பார்ப்பு தீர்க்கவைக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு, பூநகரி படையுகாமின் கதி பேரிடியாக விழுந்துள்ளது.

சிங்களப்படையின் வரலாற்றில் இத்தகைய ஒரு பேரழிவை

அது சந்தித்தோயில்லை! அத்துடன் உலக இராணுவக் குறிப்பேடுகளில் ஒரு ஆவணமாகப் பொறிக்கப்படும் அளவுக்கு, ஒத்தினஸ் சாதனையாகவும் துப்புநீர்தாக்குதல் மாறிவிட்டது.

தாயக விடுகலைக்காகப் போராடும் ஒரு கெரில்லா இயக்கம், ஒரு அரச இராணுவ நிலை மீது கெரில்லாமுறைமூலம் பெரும் சாக்குதலை நடாத்தி, இவ்வளவு தொகையில் அரச படைகளைக் கொன்று, அவர்கள் ஆயுதங்களையும் கைப்பற்றியதாக வரலாறே இல்லை. அந்த உலக சாதனையை புளிகள் இயக்கம் படைத்துள்ளனது. இப்பெரும் சாதனை மூலம், விடுதலைப் போராட்டம் வெல்லப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையை தமிழிழ மக்களும் பெற்றுள்ளனர்.</p



விதைக்கப்பட்டது விரழம்தான்



ஸ்ரீ ஜி. ரி. விசுவநாதன்

(பூ. வினாக்கள் கண்டு) சாவற்காடு, மன்னார்.

08-09-1970

09-06-1992

சுறுநாவற்குளம் படை முகாமிலிருந்து 300யார் தூரத்திலுள்ள பிரதான வீதிக் கந்தி.

எப்போதும் இராணுவத்தினரின் அணி ஒன்று அங்கு காவலுக்காகப் பதங்கி இருப்பது வழமை.

முன்னிலையில் ஒரு ஏ. கே. எல். எம். ஜியைக் கொண்டதாக, எந்த நேரமும்-இரைதேடியபடி அந்த அணி காத்திருக்கும்.

இந்த இராணுவ அணியை வளைத்துத் தாக்கி அழித்துவிடுவதற்கு முடிவுசெய்யப்பட்டது. வேவு பாரத்து- திட்டமும் தயாரிக்கப் பட்டது. ரவிசங்கர் இந்த முயற்சியில் ஒய் விஸ்ரிச் செயற்பட்டுக்கொண்டிருந்தான்.

எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தியாகி முடிந்திருப்போது - 28. 07. 1992 அன்று, எதிர் பாராதவிதமாக ஒரு துயரம் சம்பவித்துவிட்டது.

மேஜர் பாரதி உட்பட எங்களது 4 பெண் போராளிகள் இதே பாதையால் தவறுதலாகப் பிரவேசித்ததில், அதே இராணுவ அணியின் தாக்குதலுக்கு இலக்காகி வீரச்சாவடைந்து விட்ட சோகம் நிகழ்ந்தது.

ரவிசங்கர் துடித்துப்போனான். 'எல்லாம் தயார்' என்றாகியிருந்தசமயத்தில் இப்படியாகி விட்டதே என்று வேதனைப்பட்டான்.

"அந்த ஏ. கே. எல். எம். ஜி காரன்தான் எங்கட பெண்போராளிகளைப் போட்டிருப்பான்..... முன்னுக்கிருக்கிற அவன் 'ரேஞ்சு' குள்ளதான் அவையின் கிக்கியிருக்கினம்....." என்று தொழுகளிடம் பொருமினான்.

'நான் செத்தாலும் பரவாயில்லை..... இந்தச் சண்டையில் அந்த ஏ. கே. எல். எம். ஜி காரன் சாக்கித்து, அந்த ஏ. கே. எல். எம். ஜியை எடுத்தே திருவன்று.....' என்று, தன் இலக்கில் இன்னும் உறுதியாகினான்.

இது நடந்து ஒன்பதாவது இரவு அந்த இராணுவ அணி தாக்கப்பட்டது. புலிகளின் ஆவேசமான பாய்ச்சல். அனை விழிகளோடு சண்டையில் முன்னேறிய ரவிசங்கர் அந்த இராணுவத்தினை விழ்தி அந்த எல். எம். ஜியை எடுத்துச் சக போராளிகளிடம் கொடுத்தான். தன் நோக்கத்தை அடைந்த திருப்புதி அவனது முகத்தில் பளிச்சிட்டது. ஆனால் அடுத்த நொடி..... எதிரியின் ரவைகளில் சில அவனைத் துளைத்துச்சென்றன.

சண்டை முடிந்த பின்னர் - வேறு ஆயுதம் களுடன் இந்த ஏ. கே. எல். எம். ஜியையும் ரவிசங்கரின் உடலையும், நெஞ்சத்தில் அவனது நினைவையும் சமந்துகொண்டு நாங்கள் வந்தோம்.



ஸ்ரீ எஸ். சாமி

(துரைரட்னம் ஜெயராம்பன்) ஏழாலை தெற்கு, சுன்னாகம்.

27-04-1964

06-10-1985

அது ஒரு முற்பகல்வேளை.

முகாமில் சாம் தனது கைத்துப்பாக்கியைத் துப்புரவுசெய்துகொண்டிருந்தான்.

அருகில் சில தோழர்கள் ஏதேதோ வேலை களில் மூழ்கிப்போயிருந்தார்கள்.

என்ன நினைத்தானோ தெரியவில்லை, திமிரென்று சாம் சொன்னான்: "தம்பிமார், எங்கட எந்த ஒரு பொருளும் ஆமியிட்டை சிக்கக்கூடாது; போக விடக்கூடாது."

அருகிலிருந்து நன்பன் சிரித்துக்கொண்டே கேட்டான், "நீங்க ஆமியிட்ட அகப்படுறே சந்தர்ப்பம் வந்திட்டா, இந்த றீட்டாவை என்ன செய்வீங்க அண்ணே.....?"

அனுநிதிருந்து துடைத்துக்கொண்டிருந்தவன் நிறுத்திவிட்டு, தலையை நிமித்திப் பார்த்துச் சொன்னான்-

"ஆமி இதை முழுதாக எடுக்கேலாது. அப்படி ஒரு நிலை வந்தால், றீட்டாவை அடித்து உடைத்துவிட்டுத்தான் நான் சாவன் தமிழ்..."

அன்றைய நாளின் பிற்பகல் வேளை.

ஏதோ அலுவலாக, மோட்டார் சைக்கிளை யும் எடுத்துக்கொண்டு சாம் புறப்பட்டான்.

எதிர்பாராதவிதமாக, நாயாற்றுவெளியில் புதுங்கியிருந்த இராணுவத்தினரிடம் சாம் சிக்க நேர்ந்தது. அவர்கள் வளைத்துத்தாக்க, மோட்டார் சைக்கிளைப் போட்டுவிட்டு சாம் தப்பி ஓட முயன்றான்.

நூற்றுக்கணக்கில் சுற்றிவளைத்துத் தூரத்தும் படையினரை நோக்கித் தனது கைத்துப்பாக்கியால் சுட்டபடி சாம் வெளியேற முயன்றான்.

இயலுமானவரை விரைந்து ஒடினான். எவ்வளவு தூரம்தான் ஒடுமுடியும்....? கைத் துப்பாக்கியின் கடைசி ரவையும் சுடப்பட்டு விட்டது.

இராணுவத்தினர் அவனைச் சூழ்ந்து கொண்டுவிட்டனர். அதன்பின் நடந்தது யாருக்கும் தெரியாது.

ஆனால், காலையில் தான் சொன்னதையே மாலையில் அவன் அப்படியே செய்திருந்ததை, மறுநாள் 'இரவு' நூபவாஹினி' ஒளிபரப்பிய போது அறிந்தோம்.

குப்பி கடித்த வாயோடு சாம் விழுந்துகிடந்ததையும், கல்வில் அடித்து உடைக்கப்பட்ட 'றீட்டா' அருகில் நொங்கிக் கிடந்ததையும் கண்டோம்.



ஸ்ரீ. கேரள ரூபி

(சி. செல்வேந்திரன்)

சாவகச் சேரி

26-05-1967

14-07-1991

அபையிறவுப் பெருஞ்சமரின் ஆரம்பம்.

வெற்றிலைக்கேணிக் கரையோரம் உதவிக்குத் தையைத்தை அடித்து உடைக்கப்பட்டு விட்டது. சென்னைக்கேள்வை நிறுத்தப்பட்டிருந்து புலிகளின் சேனைக்குத் தளபதியாக, குட்டி நியமிக்கப்பட்டிருந்தான்.

குட்டி ஒய்வில்லாமல் இயங்கிக்கொண்டிருந்தான். இரவு பகலாக எங்கள் அரண்களைச் சுற்றி குட்டி நடந்துகொண்டிருப்பான்.

"எனது சடலத் தின் மீதுதான் எதிரி முன்னேறுவான்" என்று சொன்னான்.

14-07-1991 காலை.

அதிகமான நம்பிக்கையோடு அலட்சியமாக நின்ற ஒரு குழுத்தலைவனைக் கூப்பிட்டு குட்டி சொன்னான்.

"சண்டையின் முடிவில் நாங்கள் சோகத் தோடு செல்லலாம்; ஆனால் அவமானத்தோடு திரும்பக்கூடாது."

அன்று மாலை தரையிறங்குவதற்கு எதிரி இரண்டு தடவைகள் எத்தனைத்தான்.

முதற்தடவை விரட்டியடிக்கப்பட்டவன், இரண்டாவது தடவை குண்டுமை பொழுந்து வந்து கரையேறனான்.

தனது அரணில் அசையாது நின்று போராடிய குட்டியின் சடலத்தைக் கடந்து கான், எதிரி முன்னேறனான்.

இப்போது ஆயையிறவுச் சமர் முடிந்து விட்டது.

குட்டி அன்னை சொன்னதுபோல், நாங்கள் சோகத் தோடு மட்டுமே திரும்பிவந்தோம்; அவமானத்தோடு அல்ல.



கப்டன் யோகன் மேத்தீரி

(கா. நகுலேஸ்வரன்)

வல்வெட்டிடத்துறை

30-09-1965

02-09-1990

கடலைப்போல எங்களது மன்றத்துறை கொந்தளித்துக்கொண்டிருந்தன.

தூரத்தில் புள்ளியாகத் தெரிந்த 'டோரா' வரவரப் பெருத்துக்கொண்டிருந்தது; அவைகள் கிழிய நேவிப் படகு நெருங்கிக்கொண்டிருந்தது.

எங்களின் அந்தப்படகுகள் இரண்டும் தமிழகத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தன.

அவற்றில் புலிவீரர்களுடன், முக்கிய தளபாடுகளும் கலந்து இருந்தன.

நேவிப்படகின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஒடித்தப்பிலிடலாம் என்பது, அன்றைய நாளில் அரிதான் ஒரு நிகழ்ச்சிதான்.

உடனடியாக ஏதாவது செய்தாகவேண்டும். இல்லையேல் இரண்டு படகுகளுமே அழிக்கப்ப வேது உறுதி.

பொருட்களை இழந்தாலும் பரவாயில்லை. போராளிகளையாவது காக்கவேண்டும்.

விதைக்கப்பட்டது ஹீரமுந்தான்



ரேமேஸ்

(ப. மனீவண்ணன்)

வட்டக்கச்சி,
கிளிநொச்சி.

01-10-1970

10-08-1989

வட்டக்கச்சிக் கிராமம் மெல்ல விடியத்துவங்கியது.

இந்தியப்படை முகாமிற்கு அருகில் மிதிவெடி நாட்டும் தனது பணியைச் செல்வனே முடித்திருந்தான் புலிவீரன் ரமேஸ். கூடவந்தவன் ஈசன். அதே ஊரைச் சேர்ந்த புலிகளின் ஓர் ஆதரவாளன்.

அருகிலேதான் அப்போராளி ரமேஸின் லீடு. தன் அம்மாவைப் பார்க்கவேணும்போல ரமேஸ்க்கு இருந்தது. இருவரும் போனார்கள். வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் கூடவந்த ஈசனை நிறுத்தி, 'கவனம் அண்ணை' என்றுவிட்டு ரமேஸ் வீட்டுக்குள் நுழைந்தான். கையில் இருந்த பையில் மிதிவெடிகளும், 'கிறனேட்டு'களும் இருந்தன.

தாயினதும் தனயனதும் பரவசமான சந்திப்பு. உச்சி முகர்ந்தாள்; அள்ளி அணைத் தாள். மகனைக் கண்ட அளப்பரிய சந்தோசம் அம்மாவுக்கு!

அவர்கள் அளவளாவிக்கொண்டிருக்க நிமிடங்கள் கரைந்தன. கண்த சப்பாத்துகளின் கீழ் சருகுகள் நெரிபடும் ஒசைகேட்க, தாயின் மடியில் தலைசாய்த்துப் படுத்திருந்தவன் திடுக் கிட்டு எழுந்தான். காதுகளைக் கூர்மையாக்கி னான்.

'செத்தை' நீக்கலுக்கூடாக வெளியே பார்த்தான். குழை செருகப்பட்ட தலைகள்; நீட்டிய துப்பாக்கிகள்.

வாசற் படலையை உடைத்தபடி இட போலக்கத்திக் கொண்டு துப்பாக்கியோடு வீட்டுக்குள் நுழைந்தான் ஓர் இந்தியன்.

அம்மா அசைவற்றுப்போனாள், திக்பிரமை அடைந்தவளாக அவன் வாசலையே பார்த்து நிற்க, முதுகுப்புறமாக அம்மாவோடு சாய்ந்து கொண்டான் ரமேஸ். வாசலைப் பார்த்தவன் அதிர்ச்சியடைந்தான். இவணோடு வந்த ஈசன் இப்போது அவர்களோடு வந்தான். பச்சைத் துரோகம்.

தப்பி ஒடுவதென்பது முற்றாகச் சாத்திய மற்றது என்பது அவனுக்குப் புரிந்தது.

அம்மாவோடு இறுக்க சாய்ந்துகொண்டான். கண்ணாடி நொருங்கும் சத்தம் சுடுதியாகக் கேட்க அம்மா திமிரெனத் திரும்பினாள்.

குப்பி இல்லாத வெறும் கயிறு, வாயிலிருந்து வழுகிவிழு, அவன் அம்மாவின் காலடியில் சரிந்து கொண்டிருந்தான்.

அம்மாவுக்கு உயிர் அசையவில்லை. தான் பெற்ற பிள்ளை தனது கண்முன்னாலேயே, தனது காலடியிலேயே.....

"ஐயோ.....!.... ரா...சா....."

அந்தத் தாயின் ஒலத்தை மிதித்துக்கொண்டு, ரமேசது உடலைக் 'கொரைகொற'வென இந்தியர்கள் இழுத்துச் சென்றனர்:



லெப். கேனைல் ஜோய்

(க. ரகுநாதன்)

செங்கலடி

02-02-1970

30-11-1991

வட்டக்களப்பின் அடர்ந்த காடுகளினாடு சிங்களப்படை பாரிய தாக்குதல் நடவடிக்கை யில் இறங்கியிருந்தது.

3000 இறகும் அதிகமான துருப்புக்கள் ஈடுபடுத்தப்பட்ட இந்தவடிக்கையின் பெயர், 'வட்டே நவும்'.

சிங்களப்படைக்கு ஒரு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கருணா அம்மானின் வேண்டுகோளுக்கணக்கு - ஜோய் பதுங்கித் தாக்குதல் ஒன்றுக்குத் திட்டமிட்டான்.

21 வயதே உடைய ஜோய், தென்தமிழிழத் திலிருந்த எம்குப் பாதகமான குழநிலையை

மாற்றவென, மட்டக்களப்பு - அம்பாறைப் பிராந்தியத் தளபதியாக நியமிக்கப்பட்டு, தலைவர் அவர்களால் அங்கு அனுப்பப்பட்டான்.

பன்குடாவெளி, முதிரையடிஏற்றம் படைமுகாம்களிலிருந்து செங்கலடி வரும் ரோந்து அனி, ஜோயின் இலக்கானது.

29. 11. 1991 அன்று காலை 8.40 மணிக்கு ஆரம்பித்த சண்டை சில நிமிடங்களில் முடிந்தபோது - எதிரியின் ரவை ஒன்று, ஜோயை தொண்டைக்குக் கீழே துளைத்துச் சென்று விட்டது.

படுகாயமடைந்த தளபதியைத் தூக்கி கொண்டு புலிகள் பின்வாங்கினர். பல படையினர் கொல்லப்பட்டதுடன் ஆயுதங்களும் எடுக்கப்பட்டிருந்தன.

புலிகளின் காட்டு முகாம்.

கழுத்துக் காயத்தின் வேதனையால் ஜோய் துடித்துக்கொண்டிருந்தான். ஒரு முழு நாளாக அந்த உயிர் போராடிக்கொண்டிருக்கிறது.

அருகிலே இருந்த கருணா அம்மாவின் கையைப் பற்றிக்கொண்டு, முகங்குக்கிடையிலும் அவன் கூறிக்கொண்டிருந்தான் -

'தலைவர் சொல்லிவிட்டதை முழுசா செய்து முடிக்கேலாமப் போட்டுத்தம்மான..... அது ஒண்டுதான். எனக்குக் கவலையா இருக்கு...''

காயத்தின் ஆழத்தையொல் காயமடைந்த மறநாள் அதிகாலையில் எம்மைப் பிரியும்போதுகூட, அவன் அது ஒன்றையே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான் -

'தலைவர் சொன்னதை முழுசாச் செய்து முடிக்கேலாமப் போட்டுத்தம்மான..... அது ஒண்டுதான் எனக்குக் கவலையா இருக்கு.....'



லெப். ராானி

(யோ, செனந்தரநாயகம்)

பரப்பாங்கண்டல்,

மன்னார்.

10-08-1965

14-11-1985

புற்றுகையிட முயன்ற சிங்களப் படையிட மிருந்து புலிகள் தப்பி தூக்கி கொண்டனர். ஆனால் மேஜர் அசோக் காயமடைந்துவிட்டான்.

இருந்ததோ இரண்டொரு றைபிள்கள் தான். எனவே, தூரத்திக்கொண்டவரும் எதிரியுடன் மோதுவது அவ்வளவு சுலபம் அல்ல. மேலே வட்டமிடுக்க கொண்டு உலங்குவானார்தி ஒன்று சுட்டுக் கொண்டிருந்த ரவைகள், புலிகளுக்கிடையில் தரையைக் கினரிக்கொண்டிருந்தன. காயம்பட்ட அசோக்கோடு போராளிகள் பின்வாங்கிக்கொண்டிருந்தனர்.

வழியில் வெளியான பகுதி ஒன்று எதிர்ப்பட்டது. உலங்குவானார்தி யின் கணக்குக்குத் தப்படுத்தியாக அருகிலிருந்த கட்டடத்திற்குள் புகுந்துகொண்டார்கள். எதிரியிக் கணித்துவிட்டான். உலங்குவானார்தி யிலிருந்து துப்பாக்கி சுட்டுக் கொண்டே இருந்தது. தொடர்ந்து அங்கே நிற்கமுடியாது. அது ஒரு இக்கட்டான் நிலை.

அசோக் முனிகிக்கொண்டேயிருந்தான். 'என்னைப் போட்டிட்டு நீங்கள் தப்புங்கோடா.....' என்று முனக்குக்கிடையே கத்தினான்.

முற்றிலும் பாதகமான நிலை ஒன்று அங்கு உருவாகி வந்தது. அவ்வேலை ராானி சொன்ன, "அன்னை ஒன்று இரண்டொரு குண்டு தாங்கோடு..... நான் அவங்களை திசை திருப்புறன். ஆழிக்காறை என்னோடு மின்கெட்டவைக்கிறன். நீங்க அசோக் அண்ணையோடு தப்புங்கோடா:"

தான் தீர்மானித்தபடி ராானி குண்டுகளை வாங்கினான்.

'கிளிப்புகளைக் கழற்றினை.

அது உடன் வெடிக்காதவனைம் 'விவர்' அழுக்கியை தன்னகளால் இறுக அழுத்தியைப் பெளியில் வந்தான்.

இந்த நிலையில் இராணுவத்தினரின் கவனத்தைத் தன்பக்கம் திசை திருப்ப எடுத்துக்கொண்டுள்ளனர்.

எதிரியின் கவனம் ராானி பக்கம் சென்றது.

இராணுவத்துப்பாக்கிகள் இவன் சென்ற திசையை நோக்கி ரவைகளைப் பொழிந்தன.

தீர்மானித்தபடி ராானி குண்டுகளை வாங்கினான்.

மிருந்த குண்டுகளை வெடிக்கவைத்துக் கொண்டிருந்தான் ரொனி.

மறுபக்கத்தால் வெளியேறிய தோழர்கள், வயல் வரப்புகளுடைய அசோக்கையும் இழுத்துக் கொண்டு ஊர்ந்துகொண்டிருந்தார்கள்.

காயம்பட்ட அசோக்குடன் மற்றையவர்கள் மீண்டுமிட்டார்கள்.

சகதோழர்களைப் பாதுகாக்கவேண்டும் என்ற இலட்சியவீறுடன், ரொனி தன்னையே அப

இந்துமாகடலில் காலன் ற சீனா முயல்கீன்றதா?

சோவியதீ ஒன்றியத்தின் சிடைவுக்குப் பின்னர் தோன்றிய புதிய உலக ஒழுங்கில் அமெரிக்க தேசம், தட்டிக்கேட்க முடியாத தனிப்பொரும் வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இந்தக் கௌடிகாட்டு இராஜாவுக்கு சவாலாக இல்லாயிப் உலகம் அனி திரானும் என்றொருபயம், அமெரிக்காவுக்கு எழுந்திருந்தது. ‘இது மீற்குவாய்’ வேண்டுமொன்றே மிகைப் படுத்திக் காட்டிய பார்ஸன்’ என, சில அரசியல் அறிஞர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

ஆனாலும் அமெரிக்க வல்லரசுக்கு சவாலாக, அடித்த நாற்றாண்டில், ஒரு பதிப் வல்லரசு ஆசியாக் கண்டச்சிலிருந்து எழுந்து நிற்கத் தயாராக உள்ளது என, இப்போது அமெரிக்கா அஞ்சிகிறது. உலக சனத்தொகையில் ஏறத்தாழ ஐந்தில் ஒரு பகுதி மக்களையும், அரியபல வளர்களுடன்கூடிய பிரமாண்டமான நிலப்பரப்பையும் கொண்டு நீண்டேசமே அதுவாகும். டெங்-சியாவோ - பின் தலைமையில் தன்னை ஒரு போட்டி வல்லரசாக வளர்த்துக்கொள்ள, திரைமறை வில் சீனா பல முயற்சிகளை எடுத்து வருகின்றது மேற்குலின் பரமவெரியான இல்லாமையா நாடுகளை அரவணைத்தபடியும் கட்டுப்பாடில்லாத வகையில், உலக ளாவிய ரீகியில் ஆயுத தளபாடவர்த்தகத்தில் ஈடுபட்டும், சீனா அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், தன்னைப் பலப்படுத்தி வருகின்றது. அதேவேளை தாராளபொருளாதாரக் கொள்கையை நாணயக் கயிற்றுடன் நாட்டிற்குள் உலாவரவிட்டு, மேற்குலக நாடுகளையும் தன்வசப்படுத்தி அவற்றிடமிருந்து தொழில் நுட்ப அறிவையும் பொருளாதார நன்மைகளையும் பெற்று, ஒரு பலமான தேசமாக மாற சீனா அமைதியாக வேலை செய்கின்றது.

வல்லரசாக வளரமுயலும் சீனாவின் இந்த முயற்சிக்கு முதற்களமாக இந்துமாகடலில் முத்திரம் உள்ளது கலாம் என்ற ஜயம் இப்போது எழுப்பப்பட்டுள்ளது.

இதுவரையிலும் பெரிதும் அனுபவிக்கப்படாது குவிந்துகிடக்கும் இம்மாகடலின் மாபெரும் வளமும், இந்துமாகடலின் ‘பிரதான வல்லரசான்’ இந்தியாவுடன் ஒப்பிடும் போது பலப்பாட இராணுவம் மேலாண்மையை நிலைநிறுத்த முடியும் என்ற நம்பிக்கையும் ஒன்று சேர்ந்து, இந்துமாகடலில் காலன் ற இல்லாவிட்டு தொடர்பாட்டில் கொண்டு வருகின்றனன.

71 கோடி சதுரகிலோமீற்றர் பரப்பளவைக்கொண்ட, உலகின் இரண்டாவது பெரிய சமூக்கிரமாகிய இந்துமாகடலை, வாலாற்றில் முதற்முதலில் ஆகிக்கத்தில் வைத்திருந்தது சோழப்பேரரசுதான். கி. பி. 10ஆம் நாற்றாண்டில் இந்துசமூகத்தின் கிழக்குப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்தபடி, தன்கிழக்காசிய நாடுகள் மற்றும் ஜரோப்பிய நாடுகளுடன் சோழப்பேரரசு வாணிபத்தில் ஈடுபட்டது. இவ்வாணிபத்தைப் பாதுகாக்கவும், பேரரசைக் கட்டியெழுப்பும் நோக்குடனும், தமிழரின் பெரிய தொருகப்பட்டை இந்மாகடலில் தண்டுவலித்துத் திரிந்தது.

சோழப் பேரரசின் வீழ்ச்சியின் பின் இந்துமாகடல் அராபயர் வசமாயிற்று.

அதன்பின் டச்சக்காரர்களும், பொர்த்துக்கேயர்களும், பிரான்க்கிக்காரர்களும் ஆதிக்கம் செலுத்தினர்.


இறுதியில் ஆங்கிலேயர்கள் இந்துமாகடலை முழுமையாக ஆண்டார்கள்.

‘பனிப்போர்’க்காலத்தில் அமெரிக்காவின்தும் சோவியத்தின்தும் போட்டிக்களமாக இருந்த இம்மாகடல், பனிப்போர்முடிவுடன் இராணுவ சலகலப்பை இழந்தது. அசன்பின் இம்மாகடலின் காவல் காரணாக இந்தியா தன்னைத் தானே கருதிக்கொண்டது.

இந்து முத்திரம் ஆசிய, ஆகிக்க, அவஸ்திரேவிய மற்றும் அண்டாடிக் கண்டங்களுக்கிடையில் அமைந்துள்ளது. இப்மாகடலைச் சூழவுள்ள 48 நாடுகள் (தமிழ்மூல உட்பட) இந்து முத்திரம் பிராந்திய நாடுகள் என அழைக்கப்படுகின்றன.

இவை ஐந்து புவிசார் அரசியல் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

1. கிழக்காபிரிக்கப் பிராந்தியம்.
2. அவஸ்திரேவியப் பிராந்தியம்.
3. தென்மேற்காசியப் பிராந்தியம்.
4. தென்கிழக்காசியப் பிராந்தியம்.
5. தென்னாசியப் பிராந்தியம்.



இந்து முத்திரப் பிராந்திய நாடுகளில் சீனா அங்கவில்லை. கடல் வழியாக இந்துசமூகத்திருக்கும் சீனாவுக்கும் நேரடித்தொடர்பும் இல்லை.

சீனா ஒரு பகுதிக் பிராந்திய நாடாகும்.

இன்று சீனா முதலாளிய உலகில் போக்கிற்கு ஏற்ப வளர்ந்து கொடுக்கும் ஒரு பொருளாதாரக் கொள்கையையும், அதேவேளை மிகவும் கட்டுப்பாடான இறுக்கமான உள்ளட்டு அரசியல்கொள்கையையும் பயன்படுத்தி, அதிகேகமாக வர்க்கங்களைப் படிக்கி வைத்து வருகின்றது.

இந்த வளர்க்கையை மேலும் மேலும் உயர்த்துக்கூடிய வசதியும் வளமும், பாதுகாப்பும் பகுதிகளைப் படிக்கி வைத்து வருகின்றது.

அத்துடன் தரையில் வளங்கள் எனதேதி படைகள் போன காலம் போய், கடலில் வளம் தேடும்காலம் இது.

எனவேதான் அமெரிக்க, யப்பானிய மற்றும் ரஷ்ய வல்லரசுகளின் ஆதிக்கத்தில் ஏற்கெனவே

இருக்கும் தனது சொந்த சமுத்திரத்தை விட்டு, வளம் நிறைந்ததும் அதன் இராணுவ பலத்திற்கு உட்பட்ட தென் அது கருதும் இந்துமாகடல்திரத்தில் ஆதிக்கம் பெற விரும்புகின்றது.

இந்த நோக்குடன் தனது நாட்டுடன் தரை எல்லைகளைத் தொண்டும் - இந்துமாகடல் நாடுகளுமான பர்மாவையும், பாகிஸ்தானையும் சீனா தன்வசப்படுத்தும் வேலைகளில் இறுங்கியுள்ளது.

2 லகவலம்

இந்துமாகடலில் உள்ள பர்மாவுக்குச் சொந்தமான இரண்டு தீவுகளில் பர்மாவுக்கென்று இரு இராணுவ நிலைகளை சீனா அமைத்துக் கொடுக்கின்றது.

ஒரு தீவில் சக்தி வாய்ந்த ‘நாடார்’ நிலையும் மறுதிவீல் பாரிய கடற்படைத்தள்தையும் சீனா அமைத்துக் கொடுக்கின்றது. அதேவேளை பர்மிய இராணுவத்திற்கு பெருமளவில் இராணுவ உதவிகளையும் வழங்கிவருகின்றது. இத்தனைக்கும் பர்மா வெளியில் இருந்து அச்சுறுத்தல் எடுத்து வரை சந்திக்கவில்லை. உள்ளாட்டிலும் கெரில்லாப் போராட்டம் நடாத்தும் சாதாரண போராளிக்குழுக்களே அரசப்படைகளை எதிர்த்துப் போராடுகின்றன.

எக்கிடக்கையைப் புரிந்துகொண்ட வர்களால் தெரிந்துகொள்ளமுடியும்.

பர்மாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இந்துமாகடலில் இருக்கும் சட்டப்பட்டால் உரிமைகளைப் பயன்படுத்தி, அந்தநாடுகளுடன் இணைந்து இந்துமாகடலில் காலா முயற்சிசெய்கின்றது. தேவை ஏற்பட்டால் பலத்தைப்பயன்படுத்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் இலக்குடனேயே பர்மா பாகிஸ்தானை இராணுவமயப்படுத்தி வருவதுடன் பர்மிய தீவுகளில் சக்தி வாய்ந்த கடல் தளங்களையும் நிறுவுகின்றது.

இது ஒருபழமிருக்க, சோவியத்தின் முன்னாள் சூடியரசுகளில் ஒன்றாகிய உக்ரேனிலிருந்து ஒரு பாரிய கடற்படைக்கப்படவைக் கொள்வதை செய்ய, சீனா ஏரும் முயற்சிசெய்துகின்றது.

இந்துமாகடலில் காலன் ற முனையும் சீனாவின் எண்ணத்தை ‘வாசலில் ட்ரைகன்’ என்ற தலைவர்ப்பிள்ளைகளை கட்டுக்கரையும், அண்மையில் வெளிவந்த ஏசியாவீக் சஞ்சிகையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்துமாகடலில் காலன் ற முனையும் சீனாவின் எண்ணத்தை ‘வாசலில் ட்ரைகன்’ என்ற தலைவர்ப்பிள்ளைகளை கட்டுக்கரையும், அண்மையில் வெளிவந்த ஏசியாவீக் சஞ்சிகையும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒருக்கமாகச் சொன்னால் இந்தியாவைப் பின்தள்ள இந்துமாகடலில் ஆதிக்கம் செலுத்துவதில்காக, இந்தியாவின் இருமருங்களில் உள்ளதும், அதனுடன் பகைமையுள்ளவும் புரிந்துகொண்டுள்ளது. பாகிஸ்தான் சீனா பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது.

உலக சோசவிச் முகாமில் பேர்மிலை ஏற்படுத்திய ‘மாற்றம்’ எனும் ஊழிக்காற்றில் சீனாவைச் சிக்கச் செய்யாது இலாவகமாற்றும், புத்தி சாதுரியமாகவும் சீனத் தலைமை செயற்படுகின்றது.

“அடுத்த நாற்றாண்டில் இது பெரிய பதற்றத்தை உண்டுவண்ணும்” என்று, இந்திய பாதுகாப்பு

விதைக்கப்பட்டது வீரமும்தான்

(7ஆம் பக்கத் தொடர்ச்சி

மாளிப்பம்.....", என்றுதான் சொல்லிவிட்டு வந்தான்.

"என்னைப்பற்றி யோசிக்க வேண்டாம். நான் சமாளிச்சுக் கொள்ளுவன்; நீங்கள் தான் கவனம்" என்றுதான் அவன் வழியனுப்பிவைத் தாள்.

தனதுதீவிண்ணிலூல் முன்றையும் அவன் கட்டி அணைத்து முத்துமிட்டபோது - அவை தன் கடைசி முத்தங்கள் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.

வெருகல் துறைமூலம் அவன் அடிக்கடி பயனிப்பதை அறிந்த இராணுவம், ஆற்றோரத் தில் அன்றும் பதுங்கியிருந்தது.

முதுருக்குத் திரும்பிக்கொண்டிருந்த அவனும், கஜேந்திரலும் அவர்களின் தர்க்குதலுக்கு உள்ளாணார்கள்.

கஜேந்திரனைத் தப்பி ஒட்டச்சொல்லிவிட்டு. தன்னிடமிருந்து எஸ்.எம்.ஐமூலம் இளங்கோ இராணுவத்துடன் சண்டையிடத் தொடங்கினான்.

அதே இடத்தில் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொதுமகன் ஒரு வர், இந்தச்சம்பவத்தைக் கடைக்கதொகை சொல்லுகின்றார்.

"இளங்கோ அண்ணை சண்டையிட்டார்; ரவைகள் திரும்வரை சண்டையிட்டார். தனது துப்பாக்கி எதிரியிடம் கிடைக்கக்கூடாது என்பதற்காக, எஸ்.எம்.ஐயைப் பகுதி பகுதி யாகப் பிரித்து, பெரங்கிப் பெருகும் வெருகல் ஆற்றில் விசூலியிருந்தார்."

நிராயுதபாணியாக நின்ற அவரை உயிரோடு பிடித்துவிடச் சிங்களப்படை ஆவேசமாக எழுந்து பாயந்தபோது, இளங்கோவை சயனைட்டாதுகாத்தது.

ரங்கஸ்வாமி
(சரவணமுத்து
சத்தியசலன்)
வவுனிக்கும்,
முல்லை.

08-05-68 – 11-03-86

ஓயிரக்கணக்கான இராணுவத்தினர் - வாணுரதிகளிலும், கவச வண்டிகளிலும் வந்திறங்கி துனுக்காண்ய முற்றுகையிடடனர்.

மூன்று நாட்கள் இந்தப் பாரிய முற்றுகை நடந்தது.

அந்த முற்றுகையின் இரண்டாம் நாள்,

அனிச்சங்குளத்தில் தடத்திருந்து வரும்பினின் வண்டித் தொடர்மீது கண்ணிவெடித்த தாக்குதல்நடாத்திய ஜீவாவும் ரஞ்சனும், நடந்து வந்த இராணுவத்தினின் வணைப் பந்து அகப்பட்டுக்கொண்டனர்.

ஆயிரக்கணக்காக படையினருக்கு நடுவில் அவர்கள். தூரத்திலிருந்த எம்மால் எதுவுமே செய்ய முடியாத நிலை; ஒவ்வொரு தடவையும் - அவர்கள் பதிலுக்காய் காத்திருக்கவுமில்லை.

அவர்களிடமிருப்பது ஒரேயோரு றைபிள் தான் என்பதையும், அவர்கள் இருவர் என்பதையும் மிகச்சரியாக ஊகித்துக்கொண்ட எதிரியிரோடு பிடிக்கும். நோக்கம் கொண்டு, ரவைகளைப் பொறிந்தபடி வட்டமாக நெருங்கினான்.

ஜீவர் தனது எஸ்.எல். ஆரால் சுடுக்கொண்டேயிருந்தான்.

"கடைசி ரவை இருக்கும் வரை நாங்கள் சண்டையிடுவோம்..... எம்மைப்பற்றி எதுவும் யோசிக்கவேண்டாம்....." வோக்கியில் அவனது குரல் தளம்பலின்றி ஒலித்தது.

சண்டை தொடர ரவைக்கூடுகள் வெறுமையாகின்,

ஜீவா

(கந்தையா கெங்காதரன்)

பெரியதம்பனை,
செட்டிகளம்,
வவுனியா.

27-10-64 – 11-03-86

"ரவைமுடிந்துவிட்டது. இனி எங்கஞக் கிடைப்பயன்படாது, ஆனாலும், றைபிளை அவன்களின்றை கையில் கிடைக்கவிடமாட்டன்."

நிதானமாக 'வோக்கியில் சொல்லிய வன், அருகில் இருந்த மரத்தோடு எஸ்.எல். ஆரை அடித்து நொருக்கினான்.

இப்போது அவர்களிடமிருப்பது 6 குண்டுகள். ஒவ்வொன்றாக வீசத் தொடங்கினார்கள். எதிரிகள் நெருங்கிக்கொண்டிருந்தார்கள். அவை தங்களது கடைசி நொடிகள்தான் என்பது ஜீவாவுக்கும், ரஞ்சனுக்கும் தெரியும். ஜீவா கழுத்தைத்தடவினான். சயனைட்டைக் காணவில்லை; ரஞ்சவிடமும் இல்லை.

"ஏங்களிடம் குப்பி இல்லை. ஆனாலும் உயிருடன் பிடிப்பாட்டோம்...." -ஜீவாவின் குரல் உறுதியோடு 'வோக்கியில் ஒலித்தது.

நாங்கள் உறைந்துகொண்டிருந்தோம். எதுவே செய்யுமிடயாத நிலை; எதுவுமே சொல்ல முடியாத நிலை; ஒவ்வொரு தடவையும் - அவர்கள் பதிலுக்காய் காத்திருக்கவுமில்லை.

"என்ன செய்ய.....?" என்ற அவர்கள் கேட்கவில்லை; "இன்னது செய்கிறோம்...." என்றுதான் சொன்னார்கள்.

5 குண்டுகள் வீசப்பட்டன. எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்று. அந்தக் கடைசி மனித்துளிகளி லும், ஜீவா தெளிவாகவும் உறுதியாகவும் வோக்கியில் கடைத்தான்.

"நாங்கள் புலிகள். ஒரு புனிதப் பாதையில், தீயாகத்தின் அடிப்படையில் தலைவர் எங்களை வளர்த்தார். எங்கள் வீர மரபுக்கிணங்க எம்மை நாமே அழித்துக்கொள்கிறோம். எம்மிடமிருக்கும் ஒரேயோரு குண்டு அதைச் செய்யப்போகிறது. நாங்கள் கட்டிப் பிடித்துக்கொண்டு, எங்களுக்கிடையில் வைத்து குண்டின் கிளிப்பைக் கழுத்துக்கொண்டு வீரமாற்றுகிறோம்."

அவ்வளவுதான்; தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

எங்களால் ஜீரணித்துக்கொள்ள முடியாமல் ருந்த அந்தச் சில விநாடிகள் கழிய, அந்தக்குண்டின் அதிர்வு எங்கள் இதயங்களைத் தாக்கியது. ஜீவாவையும், ரஞ்சனையும், இறுதிவரை எங்களை இணைத்திருந்த அந்த 'வோக்கி'யையும் நாங்கள் இழந்துவிட்டோம்.

வெ. கோவை ரீகன்
(இராசையா திறந்தபலம்)

வெல்லாவெளி,

மட்டக்களப்பு.

06-11-68 – 16-07-90

மட்டக்களப்பு - பாடலையடி வெட்டையில், முன்னேறிவந்து நிலைகொண்டுள்ள படையினரைத் தாக்க புலிகள் திட்டமிட்டனர்.

கடைசி வேவு பார்த்து, இராணுவத்தின் பலம் - பலவீனத்தை அறிந்துவர, தளபதி ரீகன் இன்னுமொரு போராளியையும் கூட்டிக் கொண்டு ஸ்தலத்திற்குச் செல்கிறான்.

இடைவழியில், இன்னொரு இராணுவ அணியை எதிர்பாராதவிதமாக எதிர்கொள்ள நேர்குடிரது.

மோதல் வெடித்தது - ரீகனுக்குக் குண்டுபடுகிறது.

இவர்கள் இருவர்; எதிரியோ கும்பலாக இருந்தான். இயலுமானவரை பின்னால் வந்தார்கள். இரத்தம் ஒடிக்கொண்டே இருந்தது. ஒரு அளவுக்குமேல் ரீகனால் நகரமுடியவில்லை.

கூடப்போன போராளியால், தளபதியை நீண்டதாரம் தாக்கிக்கொண்டு தப்பி ஒட்ட முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டான்.

ரீகன் சொன்னான்: "இனி என்னால் வர ஏலாது. நீயும் நின்டால் சாகு நேரிடலாம். ஆயுதங்களும் பிடிப்பட்டுவிடும்; என்னைவிட்டுவிடு, எல்லாத்தையும்கொண்டு நீ ஒடு."

'மட்டக்களப்பின்' போராட்ட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம்; அந்தப் பிராந்தியத்தின் இரண்டாவது தளபதி. தன்னந்தனியாகச் செத்துக்கொண்டிருக்க, எப்படி இடைநுவில் அநாதரவாக ஸ்டூவிட்டுச் செல்லலாம்....?" அந்தப் போராளி உறைந்துபோய் நின்றான்.

ஆனாலும் வெறுவழி எதுவுமே அற்ற நிலை.

தலைநிடமிருந்த எம் 16 கிரேண்ட் லோஞ் சரையும், இபேபில் கட்டியிருந்த பிஸ்டலையும் கழுற்றிக்கொடுத்து - சருணர அம்மானி டம் சொல்வேண்டிய சில இரகசியத் தகவல்களையும் - காதோடு சொல்லிவிட்டு, குப்பியைத் தன் வாயில் செருகிக்கொண்டே, 'போட்டுவா' என்று வழியனுப்பிவைத்தான் அத்தளபதி.

ஆனாலும் வெறுவழி எதுவுமே அற்ற நிலை.

தலைநிடமிருந்த எம் 16 கிரேண்ட் லோஞ் சரையும், இபேபில் கட்டியிருந்த பிஸ்டலையும் கழுற்றிக்கொடுத்து - சருணர அம்மானி டம் சொல்வேண்டிய சில இரகசியத் தகவல்களையும் - காதோடு சொல்லிவிட்டு, குப்பியைத் தன் வாயில் செருகிக்கொண்டே, 'போட்டுவா' என்று வழியனுப்பிவைத்தான் அத்தளபதி.

மாவீரர் துயில் கொள்ளும் இல்லம் ஒளிரிக்க

விஸ்வகல்யானம் நாள்தேர்தல் முறைகள்

வீட்டுக்கு வேலி அல்ல.... நாட்டுக்கு எல்லை வேண்டும்!

இவ்வொரு மனிதனின் ரீப்புக்கும்
அர்த்தம் இருக்கிறது.
ரீப்புக்கும் இருப்புக்குமான இடைவெளிக்குள்
எல்லோருமே பூரியில் தாம் ரீப்பெடுத்தை
அழியாத பதிவாக்கிலிட்டுப் போகமுடியும்.
ஆனால்..... அதிகமானவர்கள் முயற்சிப்பதில்லை.
சோம்பற் கதிரைகள் எம்மை எழும்பலீடுவதில்லை.
வீரகாகும் மரங்களைப்போல
காய்ந்து, எரிந்து, சாம்பலாகி விடுகின்றோம்.
பூரிப் பந்தெங்கும் தெரிந்தவர்களாக.....
ஒருசிலரே உயர்ந்து நிற்கின்றனர்
ஒரு தந்தை தந்தைக்குரிய கடமையை,
ஒரு தாய் தாய்க்குரிய பொறுப்பை,
ஒரு கணவன் கணவனுக்குரிய பணியை,
ஒரு மனைவி மனைவிக்குரிய கடமையை,
வீரும்பி ஏற்றுச்செய்து முடிப்பது போல

உங்கள் வியாசன்

ஒரு மனிதன் தன் மன்னுக்குரிய கடமையை,
ஒரு தமிழன் தன் தாயகத்துக்குரிய பணியை
வீரும்பி ஏற்றுச்செய்து வெகுகுறைவு.
அன்னதான மண்டபத்தில்.....
முதற்பந்தீக்கு முன்னேற்ற துடிக்கும் தமிழன்
இரத்ததானமென்றால் மட்டும்
தன்னை ஒட்டியுலர்ந்தவராக
உருவகித்துக் கொள்ளுகின்றான்.
தாய் மன்னுக்கு எல்லையிட வாருங்கள் என்றால்
எழுந்து வராத தமிழன்
தான் குடியிருக்கும் வளவுக்கு மட்டும்
ஜந்து வேலியும்
பன்னீண்டு படலையும் போட்டு
இருபத்துநான்கு பூட்டும் பூட்டிலிட்டு
தீற்பை இடுப்பிலேயே வைத்திருக்கின்றான்.
இன்று தேவைப்படுவதெல்லாம்
நாட்டுக்கு எல்லையே தவிர
வீட்டுக்கு வேலியும், பூட்டுமல்ல.....
தேவை ஏற்படும் போது மட்டும்
தேசம் எங்களை அழைத்துக் கொள்கிறது.
இன்று அன்னபூரி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தக் “காலத்தீன் குரல்” காற்றிலே பரவி
பீறவிச் செவிடர்களுக்குக் கூட
அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது.
தாய்நிலத்தின் வாழ்வும், தாழ்வும்
சேய்களாகிய எங்களுக்கே சேரும்.
எத்தனை காலத்துக்கு எங்கள் தேசம்
சிறைப்பட்டிருப்பது?
இன்னும் எத்தனை வருடங்களுக்கு
அன்னமண் அழுதுகொண்டிருப்பது?
நாங்கள் பாதம்பட ஏற்றிதீக்கும்போது
மேனி சிலர்த்துக் கொள்ளும் தாயகம்
எதிரி முத்தமிட்டாலும் ஏற்றுக்கொள்வதில்லை.
தன்மீண்ணைகள் சிறுநிர்கழித்தால்.....

தீர்த்தத் தீருவிழாவாகவும்
மல்கழித்தால்..... சந்தனக் காப்பாகவும்
மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும் தாயகம்
பகைவன் பன்னீர் தெளித்தாலும்
ஏற்றுக் கொள்ளுவதில்லை.
என் தெரியுமா?

எங்களை தன்மடிவழும் முழவைகளாகக் கருதுகின்றது.
எதிரி கட்டியனைத்தாலும் காரித்துப்புகின்றது.

என் தெரியுமா?
ஆக்கிரமிப்பாளர்களை எந்தமண்ணும்
அங்கீரிப்பதில்லை.....

எங்கள் தாய்நிலத்தில்
மஞ்சள் நிறமாகப் பூத்துக் கிடக்கும்
ஆவரசம் பூலிற்கூட ஒரு அழிருக்கிறது.

கத்தரிப்பு வர்ணத்தில்
நாகதாளி பழுத்திருக்கும் போது எத்தனை எழில்
அரிவி வெட்டிய வயல்களில்.....

முள்ளி பூத்திருக்கும்
அதுகூட நெஞ்சத்தைக் கீள்ளி எடுக்கும்.

கள்ளிச் செஷ்களுக்கு அழிக்கலையா?
எனில்லை.

எங்கள் மண்ணில் எதுதான் அழிக்கலை.
இத்தனை வடிவையும் எப்படி இழப்பது?

எதிரியிடம் கொடுத்துவிட்டு எப்படிக் கிடப்பது?

பெற்றதாயை மற்றொருவன் எட்டி உதைக்கும்போது
சுமந்துபெற்றில்லை கம்மா இருப்பானாகில்
அவன் பீள்ளையல்ல..... பீறவிக் கருடன்.

கட்டிய மனைவிக்கு இன்னொருவன் கைநிட்டும்போது
புருஷன் பார்த்துக்கொண்டு பேசாமல் இருப்பானாகில்
அவன் புருஷனல்ல கோழை.

தாய்நிலத்தை பகைவன் தண்ணிலிடும்போதும்
பாய் சுருட்டி வைக்காதவன் மனிதனல்ல.....

வந்த எதிரியை வாசலில் வரவேற்று

சந்தனம் கொடுப்பவன் தமிழனல்ல.

காலத்தீன்குரல் காதுகளில் கேட்கும்போது

நாளநாம்புகள் துடிக்கவேண்டும்.

உலகமெங்கும் நிலவு ஒன்றுதான்

“அரியாலைக்கு” மேலேரிவரும் நிலவுதான்

ஆரிரிக்காக் கண்டத்திலும் தெரிகிறது.

“கதீரவெளியில்” பாற்குடம் சரிக்கும் நிலவுதான்

கண்டாவிலும் காலித்து வருகிறது.

ஆனாலும் அரியாலையில் பார்க்கும் நிலவும்

கதீரவெளியில் தரிசிக்கும் அதே நிலவும்தான்

எம்கு அழுகாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கிறது.

என் தெரியுமா?

இது எங்கள் சொந்தமண்ணில் ஏறிவரும் நிலவு.....

இந்த உணர்வோடுதானே

எங்கள் “பீள்ளைகள்” உயிர்கொடுக்கின்றனர்.

“புலிகள்” “பூநகரி”க்குள் புகுந்தபோது

அவர்களின் அடிமனதில் ஆர்ப்பரித்த

உணர்வு என்ன?

இது எம் தாய் நிலம்.

இது எம் அன்னை மடி.

இது எம்மைப் பெற்ற மண்.

இதில் எதிரி எப்படி ஏறி இருக்கழுதியும்?

என்ற கேள்வியே அவர்கள் முட்டிய வேள்வி.

“பூநகரி”-

தமிழ்க்குறுநில மன்னர்களின் தலைநகரம்.

தன்னளவிலாவது தனியரசாக இருந்தபூமி.

சின்னவிரலாயினும்

வைரமோதிரம் அணிந்தவிரல்

“நாகதேவன்துறை”

தமிழரின் சின்னப் படழத்துறை

பெரிய கப்பல்கள் வர்து போகவில்லைத்தான்

என்றாலும்

அச்சமில்லாது தானியமாவது ஏற்றிய துறை.

இந்த இடங்களை எப்படி எதிரியிடம் விடுவது?

என்றப்படுதான் புலிகள் ஏறிப் பாய்ந்தார்கள்.

இந்த உணர்வு ... நெஞ்செல்லாம் பூத்து

எல்லோருக்கும் என்று வருமோ

அன்று தமிழீழும்!